

கவனிக்க.- இவ் அதிவிசேட வர்த்தமானியின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகள் தனித்தனியாப் பிரசரிக்கப்படுகின்றன.



ශ්‍රீ ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

அதி விசேஷ இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

அங்க 1898/30 - 2015 தனவாரி மக 21 வேநி எண்டா - 2015.01.21

1898/30 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆந் திகதி புதன் கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்

1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம்

பிரிவு 4(2) இன் கீழான பிரசரிப்பு

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு (இதன் பின்னர் “நிறுவகம்” என குறிப்பிடும்) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத் தேவைகளுக்காக இத்துடன் பிரசரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கையாள்கைக் கூற்று இல. 02-SME களுக்கான SLFRS களை கடைப்பிடிக்கும் உரிமங்களில் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களுக்கான மீன் மதிப்பீட்டுத் தேர்வுரிமையை நிறுவகம் கடைப்பிடித்துள்ளது. இந்த நியமங்கள் இரண்டாயிரத்துப் பதினான்காம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பமாகும் காலத்தை அடக்கும் நிதிக் கூற்றுக்களுக்கு நடைமுறைக்கு வருகின்றது.

ஓப்ரவையின் கட்டளைப்பாடி,

அருண அல்விஸ்,

செயலாளர்,

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்.

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்,
இல. 30A, மலலைசேகர மாவத்தை,
கொழும்பு 07,
2015, சனவரி 21.



2A I කොටස : (I) වැනි ජේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාත්‍නික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගුණට පත්‍රය - 2015.01.21
පාරුන්ති I : තොගුන්ති (I) - ඔවුන්ගෙන් සන්නාද්‍යක තොගාච්‍රික ක්‍රියාකාරක වර්ග්‍රාමය ප්‍රතිඵ්‍රිත ඇති විශේෂ ගුණට පත්‍රය - 2015.01.21

மாற்றுக்கையாள்கைக் கூற்று (SoAT) - SoAT இலக்கம் 2

SME களுக்கான கணக்கீட்டு நியமங்களைக் (SLFRS) கடைப்பிடிக்கும் உரிமங்களின் ஆதனம், பொறி மற்றும் உபகரண மதிப்பீட்டுத் தேர்வுரிமைகள்

சிறிய மற்றும் நடுத்தர உரிமங்களுக்கான இலங்கைக் கணக்கீட்டு நியமங்களை (SMEs இற்கான SLFRs) கடைப்பிடிக்கும் உரிமங்களுக்கான ஆதாரம், பொறி மற்றும் உபகரணம் அசியவற்றின் மீள்மதிப்பீட்டுத் தேர்வுபிரிமையின் மாற்றுக் கையாள்கைகள் கூற்று 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆந் திங்கி இலங்கைப் பட்டயக் கணக்காளரின் நிறுவகத்தின் சபையினால் அங்கீரிக்கப்பட்டதாகும்.

இந்த மாற்றுக் கையாள்கைக் கூற்று இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் பதிப்புரிமைக்கு உப்பட விடயங்களைக் கொண்டுள்ளது. மாற்றப்படாத வடிவில் இதன் மீஸ்பதிப்பு (இந்த அறிவித்தலில் குறிப்பிட்டவாறு) தனிப்பட்டோரின் மற்றும் வர்த்தக ரீதியில் அல்லாத பயன்பாட்டிற்கு, ஆக்குனரின் தெரியப்படுத்தலை உப்படுத்தும் நிபந்தனைக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது. மீஸ்பதிப்பு மற்றும் வர்த்தக நோக்கத்திற்கான உரிமங்களுக்கான கோரிக்கைகளும் 'செயலாளர், திரு அருணா அல்விஸ், இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம், 30A, மலைசேகர மாவத்தை, கொழும்பு 07' என்ற முகவரிக்கு அனுப்பப்படவில் வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர உரிமங்களுக்கான இலங்கைக் கணக்கீட்டு நியமங்களை (SMEs இற்கான SLFRS) கடைப்பிடித்தும் உரிமங்களுக்கான ஆதனம், பொறி மற்றும் உபகரணம் ஆகியவற்றின் மீள்மதிப்பீட்டுத் தேர்வுரிமைகள்

உள்ளடக்கங்கள்		பந்திகள்
பின்னணே		
ஓநாக்கம்		1
ஓநாக்கெல்லை		2
ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் அளவு		3
வருமான வரிசன்		16
சேதங்களின் எதிர்பார்ப்பு		17
பெளிக்காட்டல்கள்		18
இடைக்கால ஏற்பாடு		21
நடைமுறைக்கு வரும் தீக்கு		22

இந்த மாற்றுக்கொள்கைக் கூற்றுக்கான (SoAT) ஏற்பாடுகள் கட்டாயமானவையாக அல்லது போதிலும், இந்த நோக்கெல்லைக்குள் வருகின்ற உரிமங்கள் இந்த SoATயில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுடன் ஒத்திசைவது ஊக்குவிக்கப்படுகின்றது.

அறிமுகம்

சிறியதும் நடுக்கா அளவுமடை உரிமாக்களுக்கான இலங்கைக் கணக்கீட்டு நியமம் (SLFRs for SMEs) இலங்கைப் பட்டயக் கணக்காளர் (CA) சபையால் 2011ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த நியமம் சிறிய வியாபாரங்களின் தேவைகள் மற்றும் இயலுமைகளை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட கூயநினைவு நியமமாகும்.

SMEs நகான SLFRs தற்போது ஆதனம், பொறி மற்றும் உபகரண மீன் மதிப்பினைத் தடைசெய்கிறது(PPE). பதிலாக, PPE யிலுள்ள எல்லா கிரயத்திலிருந்து திரள் தேவ்யானம் (ஏதுமிருப்பின்) மற்றும் திரள் சேத இழப்பு நட்டங்கள் (ஏதுமிருப்பின்) அவற்றைக் கழித்துவரும் தொகையில் அளவிடப்பட வேண்டும் (SMEs இந்கான SLFRS இன் பிரிவு 17.15). முழு SLFRs இல் LKAS 16 ஆதனம், பொறி மற்றும் உபகரண நியமம் மீன் மதிப்பீடு செய்யும் மாதிரியைத் தெரிவிசெய்வதற்கான அனுமதியை உயிர்க்கார்க்கு அளிக்கின்றது.

இந்த மாற்றுக் கையாள்கைக் கூற்று வரையும்போது, இலங்கைப் பட்டியக்கணக்காளர் நிறுவனம் ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர், பூஜை SLFRs இனைப் போன்று அளவீட்டுத் தேர்வுரிமையாக மீன்மதிப்பீட்டை அனுமதிக்குமாறு கோரும் கூட்டுறைப்படிச் சமுதாயத்தின் பல வேண்டுகோள்களை கருத்திற் கொண்டுள்ளது.

நோக்கம்

1. இந்த மாற்றுக் கையாள்கைக் கூற்றின் (SoAT) நோக்கம் யாதெனில், SMEs இற்கான SLFRs ஜிக் கடைப்பிடிக்கும் ஆதனம், பொரி மற்றும் உபகரணங்களுக்கான (PPE) ஆரம்ப ஏற்பிசைவுக்குப் பின்னர் அளவீடு பற்றிய பிரிவு 17.1க்கு அனுமதிக்கப்பட்ட மாற்றுக் கையாள்கையை நிர்ணயிப்பதாகும்.

நோக்கெல்லை

2. இந்த மாற்றுக் கையாள்கைக் கூற்றை (SoAT) ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் அகியவற்றின் ஆரம்ப ஏற்பிழைவின் பின்னரான அளவீட்டிற்குப் பிரயோகிக்கலாம்.

ஆரம்ப ஏற்பிசைவின் பின்னரான அளவிடு

3. ஒரு உரிமை ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் எல்லா உருப்படிகளையும் ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் கிரயமாதிரியில் (SMEs இந்கான SLFRs இன் பிரிவு 17.15 ஆகும்) அல்லது பந்தி 4 இலுள்ளவாறுள்ள மீன் மதிப்பீட்டு மாதிரியில் அளவிடலாம்.
 4. ஆதனம், பொறி மற்றும் உபகரணம் ஆகியவற்றின் ஒரு உருப்படியை ஒரு சொத்தாக ஏற்பிசைவு செய்துபின்னர் அதனுடைய சீர்மதிப்புப் **பெறுமதியை** நம்பகமாக அளவிடக்கூடியதாக இருப்பின், அது மீன்மதிப்பீட்டுத் திகிதியில் அதன் சீர்மதிப்பிலிருந்து தீற்று தேய்மானம் மற்றும் திறன் சேதமதிப்பை (எதுமிருப்பின்) கழிக்கவரும் அதன் மீன்மதிப்புப் பெறுமதியில் முன் கொண்டு செல்லப்படும். மீன்மதிப்பீட்டுகள், முன் கொண்டு செல்லப்படும் தொகையானது அறிக்கையிடற் கால முடிவில் சீர்மதிப்பைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்படும் தொகையிலிருந்து பொருண்மையினாவில் மாறாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு மீன்மதிப்பீட்டு கிரயமாக மேற்கொள்ளப்படும்.
 5. கானை, கட்டிடங்களின் சீர்மதிப்புப் பெறுமதி வழமையாக சந்தை – அடிப்படை ஆதாரத்தைக்கொண்டு விலை மதிப்பீட்டு முறையால் தீர்மானிக்கப்படுகின்றது, அதாவது இது வழமையாக தொழில்சார் தகைமைபெற்ற மதிப்பீட்டாளர்களால் மேற்கொள்ளப்படும். பொறி மற்றும் உபகரண உருப்படிகளின் சீர்மதிப்புப் பெறுமதி வழமையாக விலை மதிப்பீட்டு முறையில் சந்தைப் பெறுமதி மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.
 6. ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்படியின் விசேட தன்மை காரணமாக சீர்மதிப்புப் பெறுமதியின் அளவீட்டுச் சந்தை அடிப்படைச் சான்றுகள் இல்லாதபோது அல்லது இந்த உருப்படிகள் மிகவும் அரிதாக விற்பனை செய்யப்படுகின்றபோது (தொடர்ச்சியான வியாபாரத்தை தவிர்ந்த ஒரு பகுதியாக) உரிமை சீர்மதிப்பை வருமான அனுகுமுறையை அல்லது தேய்மானம் செய்யப்பட்ட மீன்மதிப்பீட்டுக் கிரய அனுகுமுறையைப் பயன்படுத்தி அளவிட முடியும்.
 7. மீன்மதிப்பீட்டுகளின் மீடிறன் ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்படிகளின் சீர்மதிப்புப் பெறுமதிகளின் மாற்றங்களில் தங்கியிருக்கின்றன. இவை மீன்மதிப்பீட்டு செய்யப்பட்டவற்றில் தங்கியிருக்கின்றன. மீன்மதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்தின் சீர்மதிப்புப் பெறுமானம் அதன் முன் கொண்ராத் தொகையிலிருந்து பொருண்மையாக மாறுபடுகின்றபோது, மேலும் ஒரு மீன்மதிப்பீட்டு கேவைப்படுகிறது. அகனம், பொறி மற்றும் உபகரண உருப்படிகளில் சீர்மதிப்பில் கணிசமான அல்லது விரைவான

மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவை ஆண்டுதோறும் மீன்மதிப்பிடப்படுவதைத் தேவைப்படுத்தும் சீர்மதிப்பில் கணிசத்தன்மையற்ற ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்பாடுகளுக்கு அத்தகைய அடிக்கடி மேற்கொள்ளப்படும் சீர்மதிப்புகள் தேவையற்றனவாகும், பதிலாக, அந்த உருப்பாடுயை மட்டும் ஒவ்வொரு முன்று அல்லது ஜெந்து வருடங்களுக்கு மீள் மதிப்பீடு செய்தல் அத்தியாவசியமாகலாம்.

8. ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்பாடுயோன்றை மீள் மதிப்பீடு செய்யும்போது, மீன்மதிப்பீட்டுத் திகதியில் திறன் தேவையானங்களை பின்வருவனவற்றுள் ஏதாவது ஒரு வழியில் கையாளலாம்:

- (a) மீன்மதிப்பீட்டுக்குப் பின்னர் முன்கொண்றாத் தொகை அதன் மீன்மதிப்புத் தொகைக்குச் சமமாகும் விதத்தில் சொத்தின் மொத்த முன்கொண்றாத் தொகையின் மாற்றத்திற்கு விசித்தாசாரமாகத் திருத்திக் கூறுதல். இந்த முறையானது சொத்தின் தேவையானம் செய்யப்பட்ட மதிப்பீட்டுக் கிரயத்தைத் தீர்மானிப்பதற்கு ஒரு சட்டியைப் பிரயோகிப்பதன் மூலம் அந்தச் சொத்து மீள் மதிப்பீடு செய்யப்படும் சந்தர்ப்பங்களில் இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.
- (b) சொத்தினுடைய மொத்த முன்கொண்றாத் தொகைக்கு எதிராக நீக்கப்பட்டு நிகரத்தொகையை மீன்மதிப்பிடப்பட்ட தொகையில் மீள்கூறுதல். இந்த முறை அனேகமாகக் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

மீள் கூற்றினால் அவ்வெதுதிறான் தேவையானத்தின் நீக்கத்தினால் ஏற்படும் செய்யைப்படுத்தவின் தொகையானது பந்திகள் 12இற்கும் 13 இற்கும் அமைவாக கணக்கிடப்பட்ட முன்கொண்றாத் தொகையின் அதிகரிப்பின் அல்லது வீழ்ச்சியின் பகுதியாக அமையும்.

9. ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்பாடுயோன்று மீள் மதிப்பீடு செய்யப்படும் பட்சத்தில் அந்த ஆதனம், பொறி மற்றும் உபகரணம் வகுப்பு முழுவதற்கும் மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. ஒரு ஆதனம், பொறி மற்றும் உபகரண வகுப்பானது ஒரு உரிமத்தின் தொழிற்பாடுகளில் ஒரே தன்மையுடைய சொத்துக்களின் ஒரு குழுவாகும். ஒரு உரிமத்தின் தொழிற்பாடுகளில் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட பிரிவுகளுக்கு உதாரணங்கள் கீழ்வருமாறு:

- (a) காணி
- (b) காணியும் கட்டிடங்களும்
- (c) இயந்திரங்கள்
- (d) கப்பல்கள்
- (e) ஆகாய விமானம்
- (f) மோட்டார் வாகனங்கள்
- (g) தளபாடங்களும், இணைப்புகளும்
- (h) அலுவலக உபகரணங்கள்

11. தேர்வு முறையிலான மீள்மதிப்பீட்டைத் தவிர்ப்பதற்கும், வெவ்வேறு திகதிகளில் கிரயம் மற்றும் மதிப்பீடுகளின் கலவைப் பெறுமதிகளில் நிதிக்கூற்றுக்கள் அறிக்கையிடுவதை தவிர்ப்பதற்கும் ஏதுவாக ஆதனம், பொறி மற்றும் உபகரண வகுப்பு ஒன்றிற்குள் உள்ள சகல உருப்பாடுகளும் ஏக்காலத்தில் மீள்மதிப்புச் செய்யப்படும். எனினும், ஒரு குறுகிய காலத்தில் சொத்து வகுப்பொன்றின் மீள்மதிப்பீட்டை பூரணப்படுத்தக் கூடியதாகவும் மீள்மதிப்பீட்டை தற்காலப் பெறுமதிகளில் காட்டக்கூடியதாகவும் இருப்பின், அந்தச் சொத்து வகுப்பு உருளும் அடிப்படையில் (rolling basis) மீள்மதிப்புச் செய்யப்படலாம்
12. மீள்மதிப்பீட்டின் விளைவாகச் சொத்தினுடைய முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை உயர்ந்தால், அந்த உயர்ச்சியானது ஏனைய முற்றடக்க வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்படுவதுடன், மீள்மதிப்பீட்டு மிகை தலையங்கத்தின் கீழ் உரிமையாண்மையில் திரட்டப்படும். இருந்தபோதிலும், அந்த அதிகரிப்பானது முன்னர் சட்டத்தில் இனங்காணப்பட்ட அதே சொத்தின் பெறுமதி வீழ்ச்சியை எதிர்ப்பதிலும் செய்யும் அளவுக்கு ஏற்பிசைவு செய்யப்படும்.

மீண்டும் திட்டாகும் மிகையிலிருந்து கைக்கொள் இலாபத்திற்கு மாற்றங்கள் இலாப நட்டத்தினாடாகச் செய்யப்பட்டுவருகின்றன.

15. ஆதனம், பொறி மற்றும் உபகரண மீன்மதிப்பிட்டின் விளைவாக வருமானத்தின் மீது வரித்தாக்கம் எடுமிருப்பின் LKAS 12 “வருமானவரிகளுக்கு” அமைவாக ஏற்பிசைவு செய்யப்பட்டு வெளிக்காட்டப்படும்.

வருமான வரிகள்

16. SME இந்கான SLFRs ஆனது, சில சொத்துக்களை சீர்மதிப்பட்டுப் பெறுமதியில் முன்னெடுத்துச் செல்வதற்கு அல்லது மீன் மதிப்பீடு செய்வதற்கு அனுமதி வழங்குகின்றது. நியாயாதிக்கங்களில் சொத்தொன்றின் மீன்மதிப்பீடு அல்லது ஏனைய மீன்களற்று நடப்புக்காலத்திற்கான வரிவிதி இலாபத்தைப் (வரி நட்டம்) பாதிக்கின்றது. இதன் விளைவாக, சொத்தின் வரி அடிப்படை செம்மைப்படுத்தப்படுவதுடன் தற்காலிக வேறுபாடுகள் தோன்றுவதில்லை. வேறு நியாயாதிக்கங்களில் சொத்தொன்றின் மீன்மதிப்பீடானது அல்லது மீன்களற்றானது மீன்மதிப்பீடு அல்லது மீன்களற்றுக் காலத்தின் போது வரிவிதி இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அதனால் சொத்தின் வரி அடிப்படை செம்மைப்படுத்தப்படவேண்டிய அவசியமில்லை. அல்லாமலும் முன்கொண்டு செல்லப்படும் தொகையின் எதிர்கால மீனப்பெறுதல் உரிமத்துக்கு பொருளியல் நன்மைகளில் வரிவிதித்துக்கற்கு பாய்வை விளைப்பதுடன், வரி நேராக்கங்களுக்காக கழிக்கக்கூடிய தொகை அந்தப் பொருளியல் நன்மைகளின் தொகையிலிருந்து வேறுபடுகின்றது. மீன்மதிப்பீடு செய்யப்பட்ட சொத்தின் முன்கொண்டுசெல்லப்படும் தொகைக்கும், அதனுடைய வரி அடிப்படைக்கும் இடையேயுள்ள வேறுபாடு ஒரு தற்காலிக வேறுபாடாகும். இது பிறபோட்பட்ட வரிப்பரிப்புகள் அல்லது கொடுக்கத்துயும் தோற்றுவிக்கின்றது. இது கீழ்வரும் சந்தர்ப்பங்களில் உண்மையாகவும் இருக்கும்:

சேத இழப்பின் எதிர்ப்பதிவு

17. மீன்மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு சொத்தின்மீது சேதமிழப்பு நட்டத்தின் எதிர்ப்பதிலும் பின்முற்றக்க வருமானங்களுறில் ஒப்பிசைவு செய்யப்படுவதுடன், அந்தச் சொத்துக்கான மீன்மதிப்பீட்டு மிகையை அதிகரிக்கச் செய்யும். இருந்தபோதிலும், மீன்மதிப்பட்ச செய்யப்பட்ட அளவுக்கு சேதமிழப்பு நட்டத்தின் எதிர்ப்பதிலும் இலாப, நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும்.

வளிப்படுத்தல்கள்

18. காலத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் PPEயின் முன்கொணராத் தொகைக்கும் இடையிலான கணக்கினைக்கமானது மீள்முதிப்பீட்டிலிருந்து மற்றும் பின்முற்றக்க வருமானத்தில் ஏற்றிசைவு செய்யப்பட்ட அல்லது எதிர்ப்பதிலு செய்யப்பட்ட சேத இழப்பு நடத்திவிருந்து ஏற்படும் அதிகரிப்புக்கான அல்லது வீழ்ச்சிகளை வேறாகச் காட்டும்.

6A I කොටස : (I) වැනි ජේදය - ත්‍රි ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අඩි විශේෂ ගැසට් ප්‍රති - 2015.01.21
පැහුණි I : තොගුන් (I) - මූල්‍යකාලීන සාහාය්‍යක සාම්ප්‍රදායික ආකෘතියෙහි ප්‍රතිච්‍රියා ප්‍රතිඵලිය - අඩි බිජෝත්‍යාමානකා - 2015.01.21

19. ஆதனம், பொறி மற்றும் உபகரண உருப்படிகள் மீன்மதிப்பீட்டுத் தொகையில் கூறப்பட்டிருந்தால், பின்வருவன வெளிக்காட்டப்படும்:

- (a) மீர்மதிப்பீட்டின் நடைமுறைக்கு வரும் திகதி;

(b) ஒரு சுயாதீன் மதிப்பீட்டாளர் இதில் சம்பந்தப்படுகிறாரா என்று;

(c) உருப்படிகளின் சீர் மதிப்புப் பெறுமதிகளை மதிப்பிடுவதில் பிரயோகித்த முறைகளும் குறிப்பிடத்தக்க கருதுகோள்களும்;

(d) எந்தளவிற்கு உருப்படிகளின் சீர் மதிப்புப் பெறுமதிகள் ஒரு சுறுசுறுப்புடன் இயங்கும் சந்தையில் அவதானிக்கக்கூடிய விலைகளின் அடிப்படையில் அல்லது உறவுமுறை சாராத அண்மைக்கால ஊடுசெயல்களின் அடிப்படையில் அல்லது ஏனைய மதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்த நேரடியாகத் தீர்மானிக்கப்பட்டது என்பதுபற்றி;

(e) மீர்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரண வகுப்பு ஒவ்வொன்றிற்கும் முன்கொண்டு செல்லப்படும் தொகையானது கிரய முறையின்கீழ் முன்கொண்டு செல்லப்பட்டிருப்பின் ஏற்பிசைவு செய்யப்பட்டிருக்கக்கூடிய முன்கொண்றாத தொகை; மற்றும்

(f) காலத்திற்கான மாற்றங்களைக் காட்டி மீர்மதிப்பீட்டு மிகையும் எஞ்சிய தொகையை பங்குதாரர்களுக்குப் பசிரிதவில் கட்டுப்பாடுகள் ஏதுமிருப்பின் அதுபற்றி.

- (a) காலத்தின் போது பிற முற்றக்க வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட, மீஸ்மதிப்பிட்ட சொத்து மீதான சேத இழப்பு நட்டத் தொகை.

(b) காலத்தின் போது பிற முற்றக்க வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட, மீஸ்மதிப்பிட்ட சொத்து மீதான சேத இழப்பு நட்டத்தின் எதிர்ப்பதிலும் தொகை.

இடைக்கால ஏற்பாடு

21. மாற்றுக்கையாள்கைக் கூற்றின் (SoAT) பந்தி 3 இல் குறிப்பிடப்பட்டவாறு உரிமொன்று மீண்மதிப்பீட்டு மாதிரியை கடைப்பிடிக்கத் தெரிவு செய்யப்படுகின்றவிடத்து, கணக்கீட்டுக் கொள்கை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் எந்தவொரு செம்மையாக்கத்தையும் உரிம் அதன்பின்னர் நடைமுறைப்படுத்தும் வகையில் கணக்கிற் கொள்ளும்.

நடைமுறைக்கு வரும் திகதி

22. மாற்றுக் கையாள்கைக் கூற்றை (SoAT) 2014 சனவரி 1 ஆம் திதியன்று அல்லது அதன்பின்னர் ஆரம்பிக்கும் காலங்களுக்கான அதன் வருடாந்த நிதிக்கூற்றுக்களுக்கு பிரயோகிக்கும்.